
 MSSRF Science for Sustainable Development	வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை அறிக்கை இணைந்து வழங்குபவர்கள் பிராந்திய வானிலை மையம் சென்னை - இந்திய வானிலைத் துறை ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்						
	மாவட்டம் :	இராமநாதபுரம்	காலம் :	29/03/2017	முதல்		02/04/2017
	அறிக்கை எண் :	025 / 2017	வெளியீட்டு நாள் :	28/03/2017			

கடந்த கால வானிலை	24/03/2017	முதல்	27/03/2017	வரை
காரணிகள்	கடந்த கால வானிலை			
மழை (மி.மீ)	0			
அதிக பட்ச வெப்பநிலை (செ)	32-34			
குறைந்த பட்ச வெப்பநிலை (செ)	23-24			
மேக மூட்டம்	1-2			
ஈரப்பதம் (சதவீதம்)	56-70			
காற்றின் வேகம்(கி.மீ. / மணி)	3-8			

எதிர்பார்க்கப்படும் வானிலை (02-04-2017 8.30 மணி வரை)

காரணிகள்	29-03-2017	30-03-2017	31-03-2017	01-04-2017	02-04-2017
	புதன்	வியாழன்	வெள்ளி	சனி	ஞாயிறு
மழை (மி.மீ)	0	0	0	0	0
அதிக பட்ச வெப்பநிலை (செ)	33	33	33	33	34
குறைந்த பட்ச வெப்பநிலை (செ)	24	24	24	24	25
மேக மூட்டம்	2	3	2	3	3
அதிக பட்ச ஈரப்பதம் (சதவீதம்)	70	70	70	70	70
குறைந்த பட்ச ஈரப்பதம் (சதவீதம்)	64	64	64	64	64
காற்றின் வேகம் (கி.மீ/மணி)	5	6	6	7	6
காற்றின் திசை	தென்கிழக்கு	தென்கிழக்கு	தெற்கு	தெற்கு	தெற்கு

குறுஞ்செய்தி :

அடுத்த 5 நாட்களுக்கு தெளிவான வானத்துடன் கூடிய வெப்பமான வானிலையே நிலவும். மழை பெய்ய வாய்ப்பில்லை.

எதிர்பார்க்கப்படும் வானிலைக்கேற்ற வேளாண் ஆலோசனைகள் முக்கிய பயிர்கள்: தென்னை மற்றும் நிலக்கடலை

- தற்போது நிலவும் பருநிலையின் காரணமாக தென்னையில் மாவுப்பூச்சி என்ற கள்ளிப்பூச்சிகளின் தாக்குதல் பரவலாக தென்படுகின்றது. மாவுப்பூச்சிகள் தென்னையில் இளம் திசுக்கள் வளரும் இளம் மட்டைகள், ஓலைகள், பூம்பாலைகள், என அனைத்துப் பகுதிகளையும் தாக்குகின்றன. இதன் விளைவாக இலைகளின் வளர்ச்சி மிகவும் குன்றி, சுருள் சுருளாகக் காணப்படுகின்றன. இவை விரியாத பூம்பாலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சிவிடுவதால் தாக்கப்பட்ட பாளைகள் விரிவது இல்லை. அவை விரிந்தாலும் சரியாகக் காய்ப்பது இல்லை. இலைகள் காய்ந்து, மஞ்சள் நிறமடைந்து, காய்ந்து விடுகின்றன. இளம் குரும்பைகளில் காம்புக்கு அடியில் இம்மாவுப் பூச்சிகள் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. இவ்வாறு தாக்கப்பட்ட குரும்பைகள் பூச்சி பெருக இடமளிப்பதால், அவை அங்கேயே பெருகிப் பின் பல மரங்களைத் தாக்குகின்றன. தாக்கப்பட்ட மரத்தின் ஓலை மற்றும் பிற பாகங்களை அகற்றி அழிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி மாலத்தியான் 50 EC அல்லது 1 மில்லி டைமெத்தோயேட் 30 EC அல்லது 1 மில்லி மெத்தில் டெமட்டான் 25 EC அல்லது 3 சதம் வேப்ப எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- தற்போது நிலவும் பருவநிலையில் நிலக்கடலையில் காய்த்துளைப்பான் தென்படுகின்றது. இதன் புழு நிலக்கடலையின் இளம் காய்களை துளைத்து உட்சென்று உண்கிறது. தாக்கப்பட்ட நிலக்கடலையின் காய்களில் பருப்பு (அ) கொட்டைகள் இருக்காது. இதனைக்கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு மாலத்தையான் 5D 25கிலோகிராம் அல்லது காப்போபியூரான் 3சதம்CG 50கிலோகிராம் இவற்றுள் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை நிலக்கடலை விதைத்த 40வது நாளில் மண்ணில் இட்டு காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
- நிலவும் வெப்பமான சூழ்நிலையில் கால்நடை கொட்டைகளை பராமரித்தல். கொட்டைகளின் திசையமைப்பு நல்ல காற்று வசதி கிடைக்கும் படியாகவும் அதே நேரத்தில் சூரிய வெப்பம் கால்நடைகளை நேரடியாகத் தாக்காதவாறும் அமைக்க வேண்டும். அதாவது கொட்டைகளின் நளவட்டம் கீழ்க்கு மேற்காக அமைவது நல்லது. வேகமாக காற்று வீசும் இடங்களில் மரங்கள் வளர்த்தால் காற்றின் வேகத்தை ஓரளவு குறைக்க உதவும்.